


இடைநிறுத்துவதன் மூலமாக தேர்தல் செயற்பாடுகளை சீர்குலைப்பதாகும். எவ்வாறாயினும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையே ஏற்கனவே உடன்பட்ட சேவை ஒப்பந்தங்களைத் தொடர அனுமதி வழங்குவதால், இச்சுற்றறிக்கையானது அரசு அச்சகத்திற்கு பொருந்தாது. வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது தொடர்பாக 2023 ஜனவரி 23ஆம் திகதி, அன்று அரசு அச்சகத்திற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாக (பெப்ரவரி 17, 2023 அன்று அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி) ஒப்புக்கொண்டுள்ளனர். வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் திறைசேரியின் சுற்றறிக்கைக்கு முன்னராகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளையில் திறைசேரியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரை நேற்றைய தினம் (பெப்ரவரி 17ம் திகதி 2023) சந்தித்து உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதியை வெளியிடும் நிலையில் திறைசேரி இல்லை என்று தெரிவித்தார்.

அரசு அச்சகம் - தேர்தல் ஆணைக்குழுவை பொறுத்தவரை, 2023 பெப்ரவரி 15ஆம் திகதி அன்று வாக்குச்சீட்டுகள் மற்றும் அச்ச ஆவணங்களையும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சேர்ப்பிப்பக்கும் விதமாக 2023 பெப்ரவரி 14ஆம் திகதி அன்று தபால் மூல வாக்கெடுப்பிற்கு தேவையான வாக்குச்சீட்டுகள் மற்றும் ஏனைய அச்ச ஆவணங்களையும் கையளிப்பதாக அரசு அச்சகம் உறுதியளித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 2023 பெப்ரவரி 15ஆம் திகதி அன்று முற்பணம் குறித்து மேலதிக ஆலோசனை கோருகின்ற ஓர் திடீர் கடிதத்தை அரசு அச்சகமானது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியது. இதுவே திட்டமிட்டபடி தபால் மூல வாக்கெடுப்பை நடாத்துவதில் உள்ள சிரமத்தை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கத் தூண்டியது அரசு அர்ச்சகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் தெளிவற்ற விளக்கங்களும் அவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் இருந்தாரா என்ற நியாயமான சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

இலங்கை பொலிஸ் - 2023 பெப்ரவரி 17ஆம் திகதி அரசு அர்ச்சகர் வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி, தொடர்ச்சியான தொலைபேசி மற்றும் எழுத்துமூல கோரிக்கைகளின் பின்பும் கூட தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்கும் கடமையினை இலங்கை பொலிஸ் புறக்கணித்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேவையான பொலிஸ் பாதுகாப்பு இல்லாமலேயே வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணியினை தொடங்கியுள்ளதாக அரசு அச்சகம் தெரிவித்தது. 2023 ஜனவரி 23ஆம் திகதி அன்று தேர்தல் ஆணைக்குழு வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், மற்றும் தேவையான பாதுகாப்பை வழங்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதேவேளை, வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி தொடங்கியுள்ளதாக தமக்கு தகவல் கிடைக்காத காரணத்தினால், பொலிஸார் பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் வாக்குச் சீட்டுகளை அச்சடிக்கும் பணி தொடங்கும் போது பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிறூல் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பாதுகாப்பை வழங்கத் தவறியதன் மூலம், சம்பந்தப்பட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே தேர்தல் செயல்முறையை எளிதாக்குவதற்கான தங்கள் அரசியலமைப்பு கடமையை மீறியுள்ளனர் என்பதை இந்தத் தகவல் உறுதிப்படுத்துகிறது.

மேலே உள்ள அனைத்து அரசு அதிகாரசபைகள்/நிறுவனங்கள் மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் தங்கள் அரசியலமைப்பு ரீதியான கடமைகள் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று CMEV கருதுகிறது. இந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அவர்களுக்கு எதிராக அனைத்து சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம் பொறுப்பேற்குமாறு அரசாங்கத்தை CMEV வலியுறுத்துகிறது. உள்ளூராட்சி தேர்தல் நடைமுறைக்கு இடையூறு விளைவித்தமை குறித்து பாராளுமன்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும், நடவடிக்கைக்கு பரிந்துரைக்குமாறும் CMEV பாராளுமன்றத்தை வலியுறுத்துகிறது.



கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து
இணை-அழைப்பாளர்



திரு. உதய கருப்பத்திரண
இணை-அழைப்பாளர்



திரு. லக்ஷ்மி டி சில்வா
இணை-அழைப்பாளர்